

ஸதஃகாவின் முக்கியத்துவமும் அதன் சிறப்பும்

அல்லாஹ்வின் பாதையில் ஸதஃகா மற்றும் தானம் செய்வதில் மிகவும் பெரிய பிரதிபலன் (தஸவாபு) இருக்கின்றது, மேலும், இவ்வுலகிலும் மறுமையிலும் எண்ணற்ற பலன்கள் இருக்கின்றன. அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

قُلْ لِعِبَادِيَ الَّذِينَ ءَامَنُوا يُقِيمُوا الصَّلَاةَ وَيُنْفِقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً مِّنْ قَبْلِ أَن يَأْتِيَ يَوْمٌ لَا

بَيْعٌ فِيهِ وَلَا خِلَالٌ ﴿٣١﴾ (ابراهيم: 31)

பொருள்: நபியே, நம்பிக்கைகொண்ட என் அடியார்களிடம் எவ்விதக் கொடுக்கல் வாங்கலும் நட்பும் பலன் தராத ஒரு நாள் வருவதற்கு முன்பே தொழுகையை நிலைநாட்டும்படியும் நாம் வழங்கியவற்றிலிருந்து மறைவாகவும் வெளிப்படையாகவும் நற்பாதையில் செலவிடும்படியும் கூறுவீராக. (இப்ராஹீம் 31)

وَأَنْفِقُوا فِي سَبِيلِ اللَّهِ ﴿١٩٥﴾ (البقرة: 195)

பொருள்: அல்லாஹ்வுடைய வழியில் செலவு செய்யுங்கள். (அல்பஃகறஹ் 195)

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا أَنْفِقُوا مِمَّا رَزَقْنَاكُمْ ﴿٢٥٤﴾ (البقرة: 254)

பொருள்: நம்பிக்கை கொண்டவர்களே, எந்த விதமான பேரமும், நட்பும், பரிந்துரையும் பலன் தரமுடியாத அந்த இறுதித்தீர்ப்புநாள் வருமுன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நீங்கள் செலவு செய்யுங்கள். (அல்பஃகறஹ் 254)

يَأْتِيهَا الَّذِينَ ءَامَنُوا أَنْفِقُوا مِنْ طَيِّبَاتِ مَا كَسَبْتُمْ ﴿٢٦٧﴾ (البقرة: 267)

பொருள்: நம்பிக்கை கொண்டவர்களே, நீங்கள் சம்பாதித்த பொருள்களிலிருந்தும், பூமியிலிருந்து நாம் உங்களுக்கு வெளிப்படுத்தித்தந்தவற்றிலிருந்தும் சிறந்தவற்றை செலவுசெய்யுங்கள். (அல்பஃகறஹ் 267)

இதுபோன்றே ஸதஃகாவின் சிறப்புக்களை எடுத்துரைக்கும் எண்ணற்ற நபிமொழிகளும் உள்ளன. இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

مَا مِنْكُمْ مِنْ أَحَدٍ إِلَّا وَسَّيَلُهُ اللَّهُ يَوْمَ الْقِيَامَةِ، لَيْسَ بَيْنَ اللَّهِ وَبَيْنَهُ تَرْجُمَانٌ، ثُمَّ يَنْظُرُ فَلَا يَرَى شَيْئًا

فُدَّامَهُ، ثُمَّ يَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَتَسْتَقْبِلُهُ النَّارُ، فَمِنْ اسْتَطَاعَ مِنْكُمْ أَنْ يَتَّقِيَ النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ

பொருள்: உங்கள் ஒவ்வொருவருடனும் உங்களுடைய இரட்சகன் எவ்வாறு உரையாடுவான் என்றால் உங்களுக்கும் அவனுக்குமிடையில் எடுத்துக் கூறுபவன் யாருமிருக்கமாட்டான். அவன் தன்னுடைய வலப்புறத்தில்

பார்ப்பான் அங்கே தன்னுடைய அமல்களைத்தவிர எதுவும் காணக்கிடைக்காது, தன்னுடைய இடப்புறத்தில் பார்ப்பான் அங்கே தன்னுடைய அமல்களைத்தவிர எதுவும் காணக்கிடைக்காது, பின்பு தனக்கு முன்புறமாகப் பார்ப்பான் அங்கே அவனுக்குமுன்னால் நரகத்தைத்தவிர எதுவும் காணக்கிடைக்காது, ஆகவே, நரகத்தைக்கண்டு அஞ்சுங்கள் பேரீத்தப்பழத்தின் ஒரு துண்டைக்கொண்டும் சரியே. (புகஹாரி, முஸ்லிம்)

இந்த நபிமொழியில் ஏகத்துவத்தின் மீதான விசுவாசத்திற்குப்பிறகு மிகவும் பயன் தரக்கூடிய செயல்களில் ஒரு ஏழையான அனாதை, தேவையுள்ள ஒருவன் மற்றும் விதவைகளுக்கு உதவி செய்வது முக்கியத்துவம் பெற்ற அமலாகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. இந்த உதவி எவ்வளவு சிறியதாக இருப்பினும் அது தூய மனதுடன் செய்யப்படுமாயின் அதனை அல்லாஹ் மிகைப்படுத்திவிடுகிறான்.

ஹஜ்ரத் உமர் பின் கஹத்தாப் (ர) அவர்கள் கூறுகிறார்கள்:

ذِكْرٌ لِي أَنَّ الْأَعْمَالَ تَبَاهَى، فَتَقُولُ الصَّدَقَةُ: أَنَا أَفْضَلُكُمْ

பொருள்: எனக்குக் கூறப்பட்டுள்ளது நற்காரியங்கள் அவற்றிற்கிடையே பெருமையாகப் பேசிக்கொள்ளும்போது ஸதஃகா கூறும், நான் உங்கள் அனைவற்றிலும் மேலான செயலாக உள்ளேன் (ஹாகிம்).

ஸதஃகாவின் பலன்கள்

1. ஸதஃகா அல்லாஹ்வின் கோபத்திலிருந்து தூரமாக வைக்கின்றது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

إِنَّ الصَّدَقَةَ لَتُطْفِئُ غَضَبَ الرَّبِّ وَتَدْفَعُ مِثَّةَ السُّوءِ

பொருள்: ஸதஃகா அல்லாஹ்வின் கோபத்தைத் தூரப்படுத்துகின்றது மற்றும் இழிவான மரணத்திலிருந்தும் பாதுகாக்கின்றது (திர்மிதி).

2. ஸதஃகா பாவச்செயல்களை முடிவுக்குக் கொண்டுவருகின்றது இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

وَالصَّدَقَةُ تُطْفِئُ الْخَطِيئَةَ كَمَا يُطْفِئُ الْمَاءُ النَّارَ

பொருள்: ஸதஃகா பாவங்களை தண்ணீர் தீயை அணைப்பதுபோன்றே அணைத்துவிடுகின்றது(திர்மிதி).

3. சாதாரணமான ஒரு பொருளை ஸதஃகா செய்வதும் நரகத்திலிருந்து காப்பாற்றும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ

பொருள்: நரகத்திலிருந்து பாதுகாத்துக்கொள்ளுங்கள், அது ஒரு பேரீத்தப் பழத்துண்டினை ஸதஃகாவாகக் கொடுத்தேனும் சரியே (புக்ஹாரி, முஸ்லிம்)

4. மறுமை நாளில் ஸதஃகா கொடுத்தவர் தான் செய்த ஸதஃகாவின் நிழலில் இருப்பார் இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

كَلَّ امْرِئٍ فِي ظِلِّ صَدَقَةٍ حَتَّى يُفْصَلَ بَيْنَ النَّاسِ

பொருள்: மறுமைநாளில் அனைத்து மனிதர்களின் கணக்கு வழக்கு தீர்மானிக்கப்படும்வரை ஒவ்வொரு மனிதரும் தான் செய்த ஸதஃகாவின் நிழலில் இருப்பார். இந்த நபிமொழியினை எடுத்துரைத்த அபுல் கஹைர் (ர) அவர்களைப்பற்றிக் கூறப்படுகிறது அவர் தன்னுடைய வாழ்நாளில் ஒரு நாளும் ஸதஃகாவாக எதையும் கொடுக்காமலிருந்ததில்லை, அது ஒரு இனிப்பு ரொட்டியோ அல்லது வெங்காயமோ, எதுவானாலும்கூட (திர்மதி)

இறைத்தூதர் ﷺ அவர்கள் ஸதஃகா செய்யும் ஒருவரை அல்லாஹ்வுடைய அர்ஷின் நிழலைத்தவிர வேறு எந்த நிழலும் இராத மறுமைநாளில் அல்லாஹ்வுடைய அந்த நிழலில் இடம்பெறும் அந்த ஏழு விதமானவர்களில் ஒருவராகக் கருதியுள்ளார்கள். இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا، حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا صَنَعَتْ يَمِينُهُ

பொருள்: மறுமைநாளில் யார் தன் வலக்கரம் செய்த கொடையை இடக்கரம் தெரிந்துகொள்ளாத வகையில் மறைவான முறையில் ஸதஃகா செய்வார்களோ அவர்கள் அல்லாஹ்வின் அந்த நிழலில் இருப்பார்கள் (புக்ஹாரி, முஸ்லிம்)

5. ஸதஃகா கொடுப்பதன் மூலம் உடல் சார்ந்த நோய்களுக்கு நிவாரணம் உண்டு இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

وَأَوُوا مَرْضَاكُمْ بِالصَّدَقَةِ

பொருள்: ஸதஃகாவின் மூலம் உங்களுடைய நோயாளிகளுக்கு நோய் நிவாரணம் தேடிக்கொள்ளுங்கள் (ஸஹீஹ் அல் ஜாமிஉ)

6. ஸதஃகாவில் இருதய நோய்களுக்கும் நிவாரணம் உண்டு ஹஜ்ரத் அபூ ஹுரைரஹ் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் இறைத்தூதர் ﷺ அவர்களிடம் தன் இதயம் கடினமாகிவிட்டதாக முறையிட்டார்கள், அதற்கு இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

إِنْ أَرَدْتَ أَنْ يُلَيِّنَ قَلْبَكَ، فَاطْعِمِ الْمِسْكِينَ، وَامْسَحْ رَأْسَ الْيَتِيمِ

பொருள்: நீங்கள் உங்கள் மனதை மென்மையானதாக ஆக்க விரும்பினால் ஏழை எளியவர்களுக்கு உணவளியுங்கள் மற்றும் அனாதைகளின்மீது அன்புடனும் பாசத்துடனும் தம் கைகளினால் அரவணைத்துக்கொள்ளுங்கள். (முஸ்னது அஹ்மத்).

7. ஸதஃகாவின் காரணமாக அல்லாஹ் பெருமளவிலான பேரிடர்களைத் தடுத்து விடுகிறான் ஹஜ்ரத் யஹ்யா (அ) அவர்கள் பனூ இஸ்ராயீல் மக்களுக்கு அறிவுறுத்தியவாறு கூறினார்கள்:

وَأْمُرْكُمْ بِالصَّدَقَةِ فَإِنَّ مَثَلَ ذَلِكَ كَمَثَلِ رَجُلٍ أَسْرَهُ الْعَدُوَّ فَأَوْثَقُوا يَدَهُ إِلَى عُنُقِهِ وَقَدَّمُوهُ لِيَضْرِبُوا عُنُقَهُ
فَقَالَ أَنَا أَفْدِيهِ مِنْكُمْ بِالْقَلِيلِ وَالْكَثِيرِ. فَفَدَى نَفْسَهُ مِنْهُمْ

பொருள்: நான் உங்களை ஸதஃகா செய்யுமாறு பணிக்கிறேன், இதன் உதாரணம் அந்த மனிதனைப்போன்றது, அவன் பகைவர்களால் சிறையிலடைக்கப்பட்டு அவர்கள் அவனுடைய கைகளை அவனுடைய கழுத்தோடு சேர்த்துக் கட்டிவிட்டு அவனைக் கொன்றுவிட முற்பட்டு அவனுடைய கழுத்தை வெட்டும் நிலையில் அவன் என்னிடத்திலுள்ள பொருள் எல்லாவற்றையும் எவ்வளவு அதிகமாயினும் உங்களுக்குப் பிணைத்தொகையைக் கொடுத்துவிடுகிறேன் என்றுகூறி, அவன் தன்னுடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்கிறான். (ஸஹீஹ் அல் ஜாமிஉ)

8. ஒரு அடியானுக்கு அவனுடைய நற்காரியங்களின் உண்மையான பலன் ஸதஃகாவின் காரணமாகவே கிடைக்கின்றது: அல்லாஹ் தஆலா கூறுகிறான்

لَنْ نَنَالُوا الْبِرَّ حَتَّى تُنْفِقُوا مِمَّا تُحِبُّونَ ﴿٩٢﴾ (آل عمران: 92)

பொருள்: உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவன் வழியில் செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையினை அடைந்திட முடியாது (ஆலு இம்ரான் 92)

9. ஸதஃகா கொடுப்பவருக்காக மலக்குமார்கள் துஆ செய்கின்றனர், மாறாக கஞ்சத்தனம் செய்பவர்களுக்கு சாபமிடுகின்றனர் இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

مَا مِنْ يَوْمٍ يُصْبِحُ الْعِبَادُ فِيهِ إِلَّا مَلَكَانِ يَنْزِلَانِ، فَيَقُولُ أَحَدُهُمَا: اللَّهُمَّ، أَعْطِ مُنْفِقًا خَلْفًا، وَيَقُولُ
الْآخَرُ: اللَّهُمَّ، أَعْطِ مُمَسِكًا تَلْفًا

பொருள்: ஒவ்வொரு காலையிலும் இரண்டு மலக்குகள் இறங்குகின்றனர், ஒருவர்துஆ கேட்கிறார், இறைவனே (நற்காரியங்களில்) செலவு செய்பவர்

களுக்கு மேலும் அதிகமாக அளிப்பாயாக. இரண்டாவது மலக்கு துஆ கேட்கிறார், இறைவனே செலவு செய்யாத கஞ்சத்தனத்தைக் கடைபிடிப்பவர்களுக்கு அழிவைத் தருவாயாக. (ஸஹீஹ் புகஹாரி, முஸ்லிம்)

10. செல்வந்தரான ஒருவருக்கு மறுமைநாளில் அவர் எதை அல்லாஹ்வின் பாதையில் ஸத:காவாகச் செலவு செய்திருந்தாரோ அது மட்டுமே அவருக்குப் பயனளிக்கும். அல்லாஹ் தஆலா கூறுகிறான்

وَمَا تَنْفِقُوا مِنْ خَيْرٍ فَلَا نَنْفُسُكُمْ (ابراهيم: 31)

பொருள்: நீங்கள் எந்தப் பொருளைச் செலவு செய்தாலும் நிச்சயம் அதனை அல்லாஹ் நன்கறிந்தவனாக இருக்கிறான். (அல் பஃகறா 272)

ஹஜ்ரத் ஆயிஷா (ர) அவர்கள் கூறுகிறார்கள், நாங்கள் ஒரு ஆட்டை அறுத்தோம், அப்போது இறைத்தூதர் ﷺ அவர்கள் கேட்டார்கள்: அதில் என்ன மீதமாக இருக்கின்றது, நான் கூறினேன் ஒரு கை மட்டும் மீதமாக உள்ளது, அதற்கு இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: ஒரு கையைத்தவிர மொத்தக் கறியும் மீதமாகவே உள்ளது (முஸ்லிம்)

11. ஸத:கா கொடுப்பதனால் பொருள் குறைந்துவிடுவதில்லை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

مَا نَقَصَتْ صَدَقَةٌ مِنْ مَالٍ، وَمَا زَادَ اللَّهُ عَبْدًا بِعَفْوٍ، إِلَّا عِزًّا، وَمَا تَوَاضَعَ أَحَدٌ لِلَّهِ إِلَّا رَفَعَهُ اللَّهُ

பொருள்: ஸத:கா கொடுப்பதன் காரணமாகப் பொருள் குறைந்துவிடுவதில்லை, மன்னித்துவிடுதனால் அல்லாஹ் மரியாதையை அதிகமாக்கிவிடுகின்றான் மற்றும் பணிவை மேற்கொள்வதன் காரணமாக அல்லாஹ் ஒரு வருடைய அந்தஸ்தை உயர்த்திவிடுகின்றான் (முஸ்லிம்).

12 அல்லாஹ் தஆலா ஸத:கா செய்பவருக்கு அதற்கான பிரதிபலனை பன்மடங்காக அதிகமாக்கிவிடுகிறான் அல்லாஹ் தஆலா கூறுகிறான்

إِنَّ الْمُضِدِّينَ وَالْمُضِدِّاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضْعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ (الحديد: 18)

பொருள்: ஆண்கள் மற்றும் பெண்களில் எவர்கள் ஸத:கா செய்பவர்களாய் இருக்கின்றார்களோ, மேலும், எவர்கள் அல்லாஹ்வுக்கு அழகிய கடன் அளித்தார்களோ அவர்களுக்குப் பன்மடங்கு அதிகமாக அளிக்கப்படும். (அல் ஹதீத் 18)

مَنْ ذَا الَّذِي يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا فَيُضْعِفُهُ لَهُ أَضْعَافًا كَثِيرَةً (البقرة: 245)

பொருள்: அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுப்போர் உங்களில் யார் இருக்கிறார்கள், அல்லாஹ் அதனைப் பலமடங்குகளாக்கி அவர்களுக்குத் திருப்பிக்கொடுப்பான். (அல் பஃகறா 245)

13. ஸதஃகா கொடுப்பவர் சுவர்க்கத்தில் ஒரு சிறப்புமிக்க வாயில் வழியாகப் பரிவேசிப்பார், அதன் பெயர் பாபுஸ் ஸதஃகாவாக இருக்கும் இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

مَنْ أَنْفَقَ زَوْجَيْنِ فِي سَبِيلِ اللَّهِ نُودِيَ مِنْ أَبْوَابِ الْجَنَّةِ يَا عَبْدَ اللَّهِ هَذَا خَيْرٌ فَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّلَاةِ دُعِيَ مِنْ بَابِ الصَّلَاةِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الْجِهَادِ دُعِيَ مِنْ بَابِ الْجِهَادِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصِّيَامِ دُعِيَ مِنْ بَابِ الصِّيَامِ وَمَنْ كَانَ مِنْ أَهْلِ الصَّدَقَةِ دُعِيَ مِنْ بَابِ الصَّدَقَةِ

பொருள்: யார் அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வார்களோ அவர்களை மலக்குமார்கள் சுவர்க்கத்தின் வாயில்களிலிருந்து இந்த வாயில் சிறப்பானது என்கூறி அழைப்பார்கள், யார் தொழுகையைப் பேணித் தொழுதிருப்பாரோ அவர் தொழுகை வாயிலிலிருந்து அழைக்கப்படுவார், முஜாஹிதான ஒருவரை ஜிஹாதின் வாயிலிலிருந்து அழைக்கப்படும், நோன்பாளியான ஒருவரை பாபுர் ரய்யான் எனப்படும் சிறப்புமிக்க வாயிலிலிருந்து அழைக்கப்படும், ஸதஃகா செய்திருப்பவரை ஸதஃகாவின் வாயிலிலிருந்து அழைக்கப்படும். இதனைக்கேட்டு ஹஜ்ரத் அபூபக்ர் (ர) அவர்கள் கேட்டார்கள், என்னுடைய தாய் தந்தையர் இருவரும் உங்கள் மீது அர்ப்பணமாகட்டும், இறைத்தூதரே ﷺ இந்த வாயில்களிலிருந்து தெல்லாம் அழைக்கப்படுபவர்களைப்பற்றி நான் கூறவில்லை, எனக்குக் கூறுங்கள் எவரும் இந்த வாயில்கள் அனைத்திலிருந்தும் அழைக்கப்படுவார்களா? இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்: ஆம், எனக்கு நம்பிக்கை உள்ளது, நீரும் அப்படிப்பட்டவர்களுள் ஒருவராகவே இருப்பீர்கள். (ஸஹீஹ் புகஹாரி, முஸ்லிம்)

14. ஸதஃகாவின் காரணமாக மன நிம்மதியும் மனநிறைவும் ஏற்படுகின்றது அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

وَمَنْ يُوقِ شَحَّ نَفْسِهِ فَأَوْلَىٰكَ هُمُ الْمُفْلِحُونَ ﴿٩﴾ (الحشر: 9)

பொருள்: உண்மை யாதெனில், யார் தங்கள் மனதின் உலோபித்தனத்திலிருந்து காப்பாற்றப்பட்டார்களோ அவர்களே வெற்றிபெறக்கூடியவர்களாவர். (அல் ஹஷ்ரு 9)

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

مَثَلُ الْبَخِيلِ وَالْمُنْفِقِ كَمَثَلِ رَجُلَيْنِ عَلَيْهِمَا جَبَّتَانِ مِنْ حَدِيدٍ مِنْ تَدْيِهِمَا إِلَى تَرَاقِيهِمَا، فَأَمَّا الْمُنْفِقُ فَلَا يُنْفِقُ إِلَّا سَبَعَتْ أَوْ وَفَرَتْ عَلَى جِلْدِهِ، حَتَّى تُخْفِيَ بَنَانَهُ وَتَعْفُو أَثَرَهُ، وَأَمَّا الْبَخِيلُ فَلَا يُرِيدُ أَنْ يُنْفِقَ شَيْئًا إِلَّا لَزِقَتْ كُلُّ حَلْقَةٍ مَكَانَهَا، فَهُوَ يُوسَّعُهَا وَلَا تَتَّسِعُ

பொருள்: கஞ்சத்தனம் செய்பவர் மற்றும் செலவு செய்பவர்களுடைய உதாரணம் அந்த இரு மனிதர்களைப் போன்றது, அவர்களுடைய உடலின்மீது மார்புகளிலிருந்து கழுத்துப்பட்டைவரை இரு இரும்புக்கவசங்கள் இருப்பதுபோன்றாகும், அவர்கள், தாராளமனப்பான்மையுடன் செலவு செய்யும் போது அந்தக் கவசம் அவருடைய உடல் முழுவதையும் மறைத்துக்கொள்கின்றது, ஆனால், அந்தக் கஞ்சத்தனமானவன் ஏதும் செலவு செய்ய நினைத்தால் அந்தக் கவசத்தின் ஒவ்வொரு வளையமும் அதே இடத்தில் உடலோடு ஒட்டிக் கொள்கின்றது, கஞ்சத்தனமானவன் அதனை விரிவுபடுத்த நினைக்கிறான் ஆனால், அதுவிரிவடைவதில்லை.(புக்ஹாரி, முஸ்லிம்).

இதன் கருத்தாவது, தாராளமாகச் செலவு செய்யும் ஒருவனுடைய மனது அவ்வாறு செலவு செய்வதன் மூலம் மகிழ்ச்சியடைகிறது மற்றும் பரந்த மனதாக ஆகிவிடுகின்றது. அதற்கு மாறாக, கஞ்சத்தனமானவனுடைய கவசம் துவக்கத்திலேயே சுருங்கி மனதை இறுக்கிவிடுகின்றது, அவனுக்கு கொடைத்தன்மைக்கான எண்ணமும் ஏற்படுவதில்லை, அவனுடைய கைகள் இரும்புக்கவசத்திற்குள் முடக்கிக் கட்டப்பட்டுவிடுகின்றன.

15. ஒவ்வொரு நற்காரியமும் ஸதஃகாவாகும் இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்: **كُلُّ مَعْرُوفٍ صَدَقَةٌ** ஒவ்வொரு நன்மையான காரியமும் ஸதஃகாவாகக் கருதப்படும் (ஸஹீஹ் புக்ஹாரி, முஸ்லிம்).

16. ஸதஃகா ஈமான் மற்றும் விசுவாசத்தின் அத்தாட்சியாகும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: **الصَّدَقَةُ بُرْهَانٌ** இந்த ஸதஃகா ஒரு அத்தாட்சியாகும் (ஸஹீஹ் முஸ்லிம்).

இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இந்த நபிமொழிக்கான விளக்கமாக எழுதியுள்ளார்கள், ஸதஃகா ஒரு முஃமினுடைய ஈமானுக்கான அத்தாட்சியாகும், ஏனெனில், ஒரு நயவஞ்சகன் ஸதஃகா கொடுப்பதில்லை மற்றும் ஸதஃகாவில் எந்தப் பலனும் இருப்பதாகக் கருதுவதில்லை. இதற்கு மாறாக, ஒரு முஃமின் ஸதஃகாவை மனதார ஏற்றுக்கொள்கிறான் மற்றும் பிரதிபலனை எதிர்ப்பார்த்து செலவும் செய்கிறான், இந்த மனநிலைதான் ஒரு முஃமினுடைய ஈமானுக்கான அத்தாட்சியாக இருக்கின்றது.

17. ஸதஃகாவின் காரணமாக செல்வம் தூய்மையடைகின்றது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கும் வகையில் கூறுகிறார்கள்: **يَا مَعْشَرَ التُّجَّارِ إِنَّ الْبَيْعَ يَحْضُرُهُ الْحَلْفُ وَاللَّغْوُ، فَشُؤْبُوهُ بِالصَّدَقَةِ** பொருள்: **வியாபாரிகளே, வியாபாரத்தில் சத்தியங்கள் செய்யப்படுகின்றன மற்றும் தேவையற்ற, வீணான விஷயங்களும் பேசப்படுகின்றன, ஆகையினால், நீங்கள் ஸதஃகாவும் செய்துகொண்டிருங்கள்.** (இப்னு மாஜா, நிசாயி, அஹ்மத்)

பிரதிபலன் மற்றும் கூலியின் அடிப்படையில் அனைத்தையும்விடச் சிறந்தது ஸதஃகாதான்

1. மறைவான முறையில் ஸதஃகா செய்யவேண்டும் ஏனெனில் அதில் முழுமையான மனத்கூய்மை (இக்ஹ்லாஸ்) இருக்கும் அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

إِنْ بُدُوا الصَّدَقَاتِ فَنِعِمَّا هِيَ وَإِنْ تُخْفُوهَا وَتُؤْتُوهَا الْفُقَرَاءَ فَهُوَ خَيْرٌ لَكُمْ (البقرة: 271)

பொருள்: **நீங்கள் தர்மங்களை வெளிப்படையாகச் செய்தீர்களானால் அதுவும் நல்லதுதான். நீங்கள் யாருக்கும் தெரியாமல் கொடுப்பீர்களானால் அது இன்னும் உங்களுக்குச் சிறந்ததாகும்.** (அல் பஃகறா 271)

2. ஆரோக்கியம் மற்றும் செல்வசெழிப்பின் விருப்பம் அதிகமாக இருக்கும் காலக் கட்டத்தில் ஸதஃகா செய்வது மிகவும் சிறந்தது ஹஜ்ரத் அபூ ஹுரைரஹ் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவர் இறைத்தூதர் ﷺ அவர்களிடம் வந்து கேட்டார், இறைத்தூதரே ﷺ எந்த ஸதஃகா அதன் பிரதிபலனில் மிகவும் சிறந்தது? இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

أَنْ تَصَدَّقَ وَأَنْتَ صَاحِبٌ صَحِيحٌ تَخْشَى الْفَقْرَ، وَأَنْ تَمْلُ الْغِنَى، وَلَا تُنْهَلُ حَتَّى إِذَا بَلَغَتِ الْحُلُقُومَ، قُلْتَ لِفُلَانٍ كَذَا، وَلِفُلَانٍ كَذَا وَقَدْ كَانَ لِفُلَانٍ

பொருள்: **ஆரோக்கியமான நிலையில் செய்யும் அந்த ஸதஃகா சிறந்தது, உங்களுக்கு ஏழ்மையின் அச்சமும் இருக்கவேண்டும் செல்வசெழிப்பின் விருப்பமும் இருக்கும் நிலையில், ஞாபகத்தில் வைத்துக்கொள்ளுங்கள், ஸதஃகா செய்வதை தள்ளிப்போடாதீர்கள். நன்றாகத் தெரிந்துகொள்ளுங்கள் உங்களுடைய உயிர் உங்கள் தொண்டையை அடைந்துவிடும் நிலையில் நீங்கள் கூறுவீர்கள் இன்னது இன்னாருக்கு ஸதஃகாவாக அளிக்கிறேன் என்று, ஆனால், உண்மையில் உன்னுடைய அந்த செல்வம் அந்நேரத்தில் மற்றவர்களுக்குரியதாக ஆகிவிட்டிருக்கும் (ஸஹீஹ் புகஹாரி, முஸ்லிம்).**

3. கட்டாயக்கடமையான ஸதஃகா நிறைவேற்றப்பட்டபின் நஃபீலான ஸதஃகா செய்யவேண்டும் அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

(البقرة: 219) ﴿٢١٩﴾ وَمَا يُغْنِيكَ مَاذَا يُنْفُونَ قُلِ الْعَفْوَ

பொருள்: இறைவன் வழியில் என்ன செலவு செய்யவேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். உங்கள் தேவைகளுக்குப்பின் மீதமுள்ளதைச் செலவு செய்யுங்கள் என்று அவர்களிடம் கூறுவீராக. (அல் பஃகறா 219)

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்: خَيْرُ الصَّدَقَةِ مَا كَانَ عَنْ ظَهْرٍ غِيٍّ மிகச்சிறந்த ஸதஃகா எது வென்றால் ஸதஃகா கொடுத்தபின்பும் ஒருவன் செல்வந்தனாகவே இருப்பது. (ஸஹீஹ் புகஹாரி, முஸ்லிம்).

4. செல்வநெருக்கடியான நிலையில் தன்னால் முடிந்த அளவிற்கு ஸதஃகா செய்ய வேண்டும் ஹஜ்ரத் அபூ ஹுரைரஹ் (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒருவர் இறைத்தூதர் ﷺ அவர்களிடம் வந்து கூறினார், இறைத்தூதரே ﷺ ஸதஃகாவில் மிகச்சிறந்த ஸதஃகா எது? இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள், وَأَبْدًا بِمَنْ تَعُولُ பண நெருக்கடிக்கு ஆளாக்கப்பட்டுள்ள ஒரு மனிதர் ஸதஃகா செய்வது எல்லாவற்றையும்விடச் சிறந்தது, நன்றாகத் தெரிந்து கொள்ளுங்கள், ஸதஃகா கொடுப்பதில் உங்கள் பொறுப்பின் கீழுள்ளவர்களைக்கொண்டு துவங்கவேண்டும் (சுனன் அபூ தாவுத்).

5. குழந்தைகளுக்காக செலவு செய்தல் இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்: ஒரு மனிதன் தன்னுடைய மனைவி மக்கள்மீது அல்லாஹ்வின் கட்டளையை நிறைவேற்றும் எண்ணத்துடன் செலவு செய்வாரேயானால், அதிலும் அவனுக்கு ஸதஃகாவின் நற்பலன் கிடைக்கும். (புகஹாரி, முஸ்லிம்).

6. நெருங்கிய உறவினர்கள்மீது செலவு செய்தல் ஹஜ்ரத் அபூ தல்ஹா (ர) அவர்கள் மதீனாவின் அன்சாரிகளுள் தன்னுடைய பேரீத்தமரத்தோட்டங்களின் காரணமாக மிகவும் அதிகச்செல்வமுடையவராகத் திகழ்ந்தார், தன்னுடைய தோட்டங்களில் பைர்ஹாவின் தோட்டம் அவருக்கு மிகவும் பிரியமானதாக இருந்தது. இத்தோட்டம் மஸ்ஜிதுன் நபவியின் எதிரே அமைந்திருந்தது, மேலும் அதில் இறைத்தூதர் ﷺ அவர்கள் வருகை தருவதும் அதன் இனிப்பான தண்ணீரைப் பருகுவதும் வழக்கமாக இருந்தது.

لَنَسْأَلُوا آلَ الْبَرِّ حَتَّىٰ تُنْفِقُوا مِمَّا حُبَّبُوا لَكُمُ (آل عمران: 92)

பொருள்: உங்களுக்கு விருப்பமானவற்றை இறைவன் வழியில் செலவழிக்காதவரை நீங்கள் நன்மையினை அடைந்திடமுடியாது(அலு இம்ரான் 92) என்ற வசனம் அருளப்பட்டபோது, இதனைக்கேட்ட ஹஜ்ரத் அபூ தல்ஹா (ர) அவர்கள் இறைத்தூதர் ﷺ அவர்களிடம் வந்து கூறினார், இறைத்

தூதரே ﷺ, அல்லாஹ் கூறுகின்றான், நீங்கள் எதுவரை உங்களுக்கு மிகவும் பிரியமான ஒன்றை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யமாட்டீர்கள்னோ அதுவரை நீங்கள் நன்மையை அடையமாட்டீர்கள், இவ்வகையில் என்னுடை தோட்டங்களில் பைர்ஹாவின் தோட்டம் எனக்கு மிகவும் பிரியமானதாக இருக்கின்றது, ஆகவே, அதனை நான் அல்லாஹ்வுக்காக ஸதஃகா செய்கிறேன், மேலும், நான் அதனை நற்காரியமாகவும் மறுமைக்கான பொக்கிஷமாக அமையும் எனவும் நம்புகிறேன். தாங்கள் இதனை எவ்வகையில் வேண்டுமானாலும் பயன்படுத்திக்கொள்ளலாம். இறைத் தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள், இது மிகவும் இலாபகரமான பயனுள்ள விஷயமாகும், நீங்கள் கூறியதை நான் கேட்டுக்கொண்டேன் மேலும், நான் இதனைப் பயன்படுத்துவதில் உங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு நீங்களே அளித்துவிடுவதையே பொருத்தமானதாகக் கருதுகிறேன். ஹஜ்ரத் அபூ தல்ஹா (ர) அவர்கள் இறைத்தூதரே ﷺ, நான் அவ்வாறே செய்கிறேன் என்று கூறி அதனைத் தன்னுடைய உறவினர் மற்றும் தன்னுடைய சிறிய தந்தையின் மகன்களுக்கு அளித்துவிட்டார்கள் (அஹ்மத், நிசாயி, திர்மிதி, இப்னு மாஜா)

7. அண்டை வீட்டாருக்கு ஸதஃகா செய்தல் அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

وَالْجَارِ ذِي الْقُرْبَىٰ وَالْجَارِ الْجُنُبِ (النساء: 36)

பொருள்: மேலும், உறவினரான அண்டை வீட்டார் மற்றும் அந்நியரான அண்டை வீட்டார் (ஆகியோருடன் தயவுடன் நடந்துகொள்ளுங்கள்) (அந்நிசா 36)

ஹஜ்ரத் அபூ தஜர் (ர) அவர்கள் இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறியதாக அறிவிக்கிறார்கள்:

إِذَا طَبَخْتَ مَرَقَةً، فَأَكْثِرْ مَاءَهَا، وَتَعَاهِدْ جِيرَانَكَ

பொருள்: நீங்கள் விட்டில் எதுவும் சமையல் செய்யும்போது அதில் சற்று தண்ணீரைக் கூடுதலாகச் சேர்த்து அதிலிருந்து சிறிது குழம்பினை அண்டை வீட்டார்களுக்கு அளித்துவிடுங்கள் (முஸ்லிம்).

8. ஜீஹாதில் உடனிருந்தவர்களுக்கும் நண்பர்களுக்கும் ஸதஃகா செய்தல் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

أَفْضَلُ الدِّيَارِ دِيَارٌ يُنْفَقُ الرَّجُلُ عَلَىٰ عِيَالِهِ، وَدِيَارٌ يُنْفَقُ الرَّجُلُ عَلَىٰ دَائِبَتِهِ فِي سَبِيلِ اللَّهِ، وَدِيَارٌ يُنْفَقُ الرَّجُلُ عَلَىٰ أَصْحَابِهِ فِي سَبِيلِ اللَّهِ

பொருள்: ஒரு மனிதரால் செலவு செய்யப்பட்ட தீனார்களில் சிறந்தவை அவர் தம் மனைவி மக்கள்மீது செலவுசெய்யும் மற்றும் அல்லாஹ்வின்

பாதையில் குதிரைகள் வாங்கச் செலவுசெய்யும் தீனார்கள் மற்றும் ஒருவர் தம் கூட்டாளிகளான நண்பர்களுக்காகச் செலவுசெய்யும் தீனார்களாகும் (முஸ்லிம்).

இந்த நபிமொழியிலிருந்து ஜிஹாது நடக்கும் சமயத்திலும் ஒருவர் மற்றவருடைய தேவைகளில் கவனம் செலுத்தவேண்டும் என்பது தெளிவாகிறது. அச்சமயத்தில் தன் சகாக்களான கூட்டாளிகளின்மீது செலவு செய்வதும் ஜிஹாதுக்காக செலவு செய்ததாகக்கருதப்படும், மேலும், அது அதிக பிரதிபலனை அளிக்கக்கூடியதாக இருக்கும்.

8. ஜிஹாதில் ஸத:கா செய்தல் அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

أَنْفِرُوا خِفَافًا وَثِقَالًا وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنْفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ إِنْ كُنْتُمْ

تَعَلَّمُونَ ﴿٤١﴾ (التوبة: 41)

பொருள்: கனமாக இருந்தாலும்சரி இலேசானதாக இருந்தாலும்சரி நீங்கள் புறப்படுங்கள், உங்களுடைய உடைமைகளைக்கொண்டும் உயிரைக் கொண்டும் அல்லாஹ்வின் வழியில் போராடுங்கள். நீங்கள் அறிவுடையோராக இருப்பின் இதுவே உங்களுக்கு மிகச்சிறந்ததாகும். (அத்தவ்பா 41)

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ آمَنُوا بِاللَّهِ وَرَسُولِهِ ثُمَّ لَمْ يَرْتَابُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ

أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ ﴿١٥﴾ (الحجرات: 15)

பொருள்: உண்மையில் இறைநம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வின்மீதும் அவனுடைய தூதரின்மீதும் நம்பிக்கை கொள்கிறார்கள். பிறகு அவர்கள் எவ்வித ஐயமும் கொள்வதில்லை. மேலும், தங்களுடைய செல்வங்களாலும் உயிர்களாலும் அல்லாஹ்வின் வழியில் போராடுகிறார்கள். அத்தகையவர்கள்தாம் உண்மையாளர்கள். (அல் ஹுஜ்ராத் 15)

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

مَنْ جَهَّزَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ فَقَدْ غَزَا، وَمَنْ خَلَفَ غَازِيًا فِي سَبِيلِ اللَّهِ بِخَيْرٍ فَقَدْ غَزَا

பொருள்: எவர் ஒரு முஜாஹிதுக்குத்தேவையான பொருட்களை அளிப்பாரோ அவருக்கும் எவர் ஒரு முஜாஹிதின் வீட்டாருடைய தேவைகளைப் பூர்த்திசெய்வாரோ அவருக்கும் அந்த முஜாஹிதுக்குச் சமமான கூலி அளிக்கப்படும். (புகஹாரி)

10. ஸத:கா ஜாரியல் இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

إِذَا مَاتَ الْإِنْسَانُ انْقَطَعَ عَمَلُهُ إِلَّا مِنْ ثَلَاثٍ: صَدَقَةٌ جَارِيَةٌ، وَعِلْمٌ يُنْتَفَعُ بِهِ، وَوَلَدٌ صَالِحٌ يَدْعُو لَهُ

பொருள்: ஒரு மனிதன் மரணித்துவிட்ட பின்பு அவனுடைய அமல்கள் அனைத்தும் துண்டித்துவிடுகின்றன, மூன்று அமல்களைத்தவிர (அவற்றின் நன்மைகள் தொடர்ந்து அவருடைய கணக்கில் எழுதப்படுகின்றன), அவையாவன: ஒன்று ஸதஃகா ஜாரியா, இரண்டாவது மக்களுக்குப் பயனளித்துக் கொண்டிருக்கும் கல்வி, மூன்றாவது அவர் மரணித்துவிட்டபின்பும் அவர்களுக்காக துஆ செய்துகொண்டிருக்கும் ஸாலிஹான மக்கள் (முஸ்லிம்).

ஸதஃகா ஜாரியஹ்விற்கான வழிகள்

1. தண்ணீர் வழங்குதல், குழாய்களை அமைத்தல், கிணறுகளைத் தோண்டுதல்

இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்: أَفْضَلُ الصَّدَقَةِ سَقْيُ الْمَاءِ பொருள்: எல்லாவற்றிலும் சிறந்த ஸதஃகா குடிக்கத் தண்ணீர் வழங்குதலாகும் (அஹ்மத்)

ஹஜ்ரத் சஅத் (ர) அவர்கள் கூறினார்கள், இறைத்தூதரே ﷺ என்னுடைய தாயார் மரணித்துவிட்டார்கள், அவர்களுக்காக ஸதஃகா ஜாரியாவில் எந்த ஸதஃகா சிறந்தது? இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்: அனைத்திலும் சிறந்தது தண்ணீர் வழங்குவதாகும், அதனைக்கேட்ட ஹஜ்ரத் சஅத் (ர) அவர்கள் தன்னுடைய தாயாருக்கு நன்மையும் த்ஸவாபும் கிடைக்கும் வகையில் ஒரு கிணற்றைத் தோண்ட ஏற்பாடு செய்தார்கள் (நிசாயி).

2. உணவளித்தல் இறைத்தூதர் ﷺ அவர்களிடம் கேட்கப்பட்டது, இஸ்லாத்தில் நன்மைக்கான செயல்கள் என்னென்ன உள்ளன, அதற்கு இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறினார்கள்:

تُطْعِمُ الطَّعَامَ، وَتَقْرَأُ السَّلَامَ عَلَى مَنْ عَرَفْتَ، وَمَنْ لَمْ تَعْرِفْ

பொருள்: ஏழை எளியவர்களுக்கு உணவளித்தல் மற்றும் அறிமுகமான மற்றும் அறிமுகமில்லாத அனைவருக்கும் சலாம் சொல்வது (புக்ஹாரி, முஸ்லிம்).

3. பள்ளிவாசல் (மஸ்ஜித்) கட்டுவது இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

مَنْ بَنَى مَسْجِدًا لِلَّهِ تَعَالَى يَبْتَغِي بِهِ وَجْهَ اللَّهِ، بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ

பொருள்: யார் அல்லாஹ்வின் திருப்பொருத்தத்திற்காக ஒரு மஸ்ஜிதைக் கட்டுவார்களோ அவர்களுக்காக அல்லாஹ் சுவர்க்கத்தில் ஒரு மாளிகையினைக் கட்டிக்கொடுப்பான் (புக்ஹாரி, முஸ்லிம்).

4. அனைவருக்கும் கல்வி அளிப்பதற்காக வழங்குதல், திருக்ஃகுர்ஆன் பிரதி களை வழங்குதல், பிரயானிகள் தங்குமிடம் கட்டுதல் மற்றும் அனாதைகள் விதவைகளுக்கு உதவிசெய்தல் இறைத்தூதர் ﷺ அவர்கள் கூறுகிறார்கள்:

إِنَّ مِمَّا يَلْحَقُ الْمُؤْمِنَ مِنْ عَمَلِهِ وَحَسَنَاتِهِ بَعْدَ مَوْتِهِ عِلْمًا عَلَّمَهُ وَنَشَرَهُ، وَوَلَدًا صَالِحًا تَرَكَهُ، وَمُصْحَفًا وَرَثَةً، أَوْ مَسْجِدًا بَنَاهُ، أَوْ بَيْتًا لِابْنِ السَّبِيلِ بَنَاهُ، أَوْ نَهْرًا أَجْرَاهُ، أَوْ صَدَقَةً أَخْرَجَهَا مِنْ مَالِهِ فِي صِحَّةٍ وَحَيَاتِهِ، يَلْحَقُهُ مِنْ بَعْدِ مَوْتِهِ

பொருள்: ஒரு முஃமினுக்கு அவனுடைய மரணத்திற்குப்பின்பும் கிடைத்துக் கொண்டிருக்கும் நற்காரியங்களுக்கான நன்மைகளில் அவர் கற்பித்த அல்லது கிடைக்க ஏற்பாடு செய்த அந்தக்கல்வி, அவர் விட்டுச்செல்லும் தன்னுடைய ஸாலிஹான மக்கள், விட்டுச்சென்ற திருக்ஃகுர்ஆனின் பிரதி ஒருவருக்குக் கிடைத்தல், அவர் கட்டிய பள்ளிவாசல், அவர் கட்டி அமைத்துத் தந்த பிரயானிகள் தங்குமிடம், அவர் தோண்டி இணைத்துவிட்ட ஒரு நதிக்கால்வாய் அல்லது அவர் தன் வாழ்நாளில் செய்த ஸதஃகா, இவற்றின் நன்மைகளெல்லாம் அவருடைய மரணத்திற்குப்பின்பும் அவரை வந்தடைந்துகொண்டே இருக்கும். (இப்னு மாஜா)

ஸதஃகா கொடுப்பதற்கான சிறந்த காலம்

1. ரமஜ்தான் மாதத்தில் ஸதஃகா செய்தல் இப்னு அப்பாஸ் (ர) அவர்கள் கூறுகிறார்கள்: இறைத்தூதர் ﷺ அவர்கள் அனைவரையும்விட கொடையில் தாராளமானவர்களாக இருந்தார்கள், ரமஜ்தான் மாதத்தில் ஜிப்ரீல் (அ) அவர்கள் இறைத்தூதர் ﷺ அவர்களைச் சந்திக்கும்போது அவர்கள் கொடையில் மேலும் தாராளமானவராக ஆகிவிடுவார்கள். ஜிப்ரீல் (அ) அவர்கள் ரமஜ்தான் மாதத்தில் ஒவ்வொரு இரவிலும் சந்திப்பார்கள் மற்றும் இறைத்தூதர் ﷺ அவர்களுடன் திருக்ஃகுர்ஆன் ஒதி சரிபார்ப்பது வழக்கம். இறைத்தூதர் ﷺ அவர்கள் மற்றவர்களுக்கு நன்மைகளைச் செய்வதில் மழைபொழிவிக்கும் மேகங்களைவிட அதிகமாகவே தாராளமானவர்களாக இருந்தார்கள் (புகஹாரி, முஸ்லிம்).

2. துல் ஹிஜ்ஜாவின் முதல் பத்து நாட்களில் ஸதஃகா செய்தல் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

مَا مِنْ أَيَّامِ الْعَمَلِ الصَّالِحِ فِيهَا أَحَبُّ إِلَى اللَّهِ مِنْ هَذِهِ الْأَيَّامِ

பொருள்: துல் ஹிஜ்ஜா மாதத்தின் முதல் பத்து நாட்களில் நற்காரியங்களைச் செய்வது மற்ற நாட்களைக்காட்டிலும் அல்லாஹ்விற்கு மிகவும் பிரியமானதாகும்.

ஸதஃகா செய்வது அல்லாஹ்வின் நெருக்கம் மற்றும் அவனுடைய துணை கிடைக்கும் அந்த சிறப்புமிக்க அமல்களில் ஒன்றாகும் என்பது உங்களுக்குத் தெரிந்த ஒன்றே.

3. கடும் தேவையான நேரங்களில் ஒருவருக்கு உதவி செய்தல் அல்லாஹ் தஆலா கூறுகிறான்:

فَلَا أَقْحَمَ الْعُقَبَةَ ۝ وَمَا أَدْرَاكَ مَا الْعُقَبَةُ ۝ فَكُ رَقَبَةً ۝ أَوْ إِطْعَمٌ فِي يَوْمٍ ذِي مَسْغَبَةٍ ۝ (البقرة: 141-14)

பொருள்: ஆயினும் அவன் கடினமான மலைப்பாதையைக் கடந்து செல்லத்துணியவில்லை. கடினமான அந்த மலைப்பாதை என்னவென்று உமக்குத் தெரியுமா? அதுதான் ஒருவனை அடிமைத்தனத்திலிருந்து விடுவிப்பதாகும், அல்லது பட்டிணி நாளில் (உறவினரான ஏழைக்கோ) வறுமையில் வாடும் ஏழைக்கோ உணவளிப்பதாகும். (அல் பலத் 11-14)

அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் மிக அதிகமாகவே ஸதஃகா செய்பவர்களாக ஆக்குவானாக, ஆமீன்.
